



Persatuan Pengguna Pulau Pinang
Consumers Association of Penang

檳城消費人協會 பினாங்கு பயனீட்டாளர் சங்கம்

10 Jalan Masjid Negeri, 11600 Pulau Pinang, Malaysia
Tel: 604-8299511 Fax: 604-8298109
email: consumerofpenang@gmail.com

Websites
Bahasa:
www.pengguna.org.my
English:
www.consumer.org.my
Chinese:
www.cap.org.my

பத்திரிகைச் செய்தி

18.11.2020

விஷ சட்டம் 1952-ஐ உறுதியாக அமல்படுத்துங்கள்

கட்டுப்படுத்தப்பட்ட விஷங்கள் உணவில் தொடர்ந்து சேர்க்கப்படுவது கண்டு பிடிக்கப்பட்டிருக்கின்ற காரணத்தால் உணவு சட்டம் 1952-ஐ உறுதியாக அமல்படுத்துமாறு பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதிர் கேட்டுக்கொண்டார்.

ஆரோக்கிய பானங்கள், மிட்டாய், குழம்பிக் கலவை (coffee) ஆகியவை போன்ற சுமார் 21 விதமான உணவு தயாரிப்புகளில் சில்டெனாபில் (sildenafil), தடலபில் (tadalafil), டெக்சாமெத்தாசோன் (dexamethasone) மற்றும் பிரெட்னிசொலோன் (prednisolone) போன்ற கட்டுப்படுத்தப்பட்ட விஷங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சு கண்டறிந்துள்ளது.

சில்டெனாபில் என்பது வையாக்ரா (Viagra) என்ற பாலுணர்வைத் தூண்டும் மருந்தில் சேர்க்கப்படும் ஒரு முக்கிய கலவையாகும். இது சாயலிஸ் (Cialis) என்றும் அழைக்கப்படுகிறது. டெக்சாமெத்தாசோன் மற்றும் பிரெட்னிசொலோன் ஆகிய இரண்டும் ஊக்க மருந்துகள் (steroid)ஆகும்.

சில்டெனாபில், தடலபில், டெக்சாமெத்தாசோன் மற்றும் பிரெட்னிசொலோன் எல்லாம் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகளாகும். இதனை மருத்துவரின் அனுமதி இன்றி வாங்க முடியாது. ஆனால் இந்த மருந்துகள் எப்படி உணவுத் தயாரிப்பாளர்களின் கைகளுக்குப் போகிறது என்று முகைதீன் கேள்வு எழுப்பினார்.

கடந்த காலங்களில் மருந்துகள் சேர்க்கப்பட்ட குழம்பியை (coffee) உட்கொண்டு மக்கள் நோய்வாய்ப்பட்ட மற்றும் இறந்துபோன சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

2014-ல் 36 வயது ஆடவர், அவருக்கு விருப்பமான “பாரம்பரிய” குழம்பியை குடித்து இறந்துபோனார். இந்தக் குழம்பியில் பாலுணர்வைத் தூண்டும் சில்டெனாபில் சேர்க்கப்பட்டிருந்தது. இந்தக் குழம்பியில் உள்ள சில்டெனாபில் மற்றும் கேபைன் இரண்டுமே இணைந்து ஒருவருடைய உடலில் இரத்தக் கொதிப்பை அதிகப்படுத்தும் . இதனை

சரிசெய்யாதபொழுது ஒருவர் இறந்துபோகக்கூடும். சம்பந்தப்பட்ட குழம்பி தயாரிப்பு தடை செய்யப்பட்டிருந்தாலும் கூட இன்னும் அது சந்தையில் விற்கப்படுகிறது.

உணவுகளில் கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் சேர்க்கப்படுவது இது முதன் முறையல்ல. இந்தப் பிரச்சனையை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் 2008-லிருந்தே சுகாதார அமைச்சின் பார்வைக்கு கொண்டு சென்றிருக்கிறது. தொங்காட் அலி (Tongkat Ali) அல்லது காச்சிப் பாத்திமா (Kacip Fatimah) போன்ற குழம்பி கலவைகளில் பாரம்பரியப் பொருள்கள் சேர்க்கப்படுகின்றன என்று அதன் தயாரிப்பாளர்கள் கோரிக்கை விடுப்பதாக பினாங்கு பயனீட்டாளர் சங்க ஆய்வு காட்டுகிறது. ஆனால் அதனுடைய வணிகச் சின்னமோ, குறிப்பிட்ட குழம்பி ஆண்களுடைய பாலியல் வலிமையை கூட்டுவதாகவே குறிக்கின்றது.

கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் சேர்க்கப்பட்ட உணவுகளையும், இணை உணவுகளையும் சுகாதார அமைச்சு பறிமுதல் செய்வதை நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். குறிப்பிட்ட மருந்துகள் சேர்க்கப்பட்ட தயாரிப்புகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடை செய்திருந்தாலும் கூட அது சந்தையில் தொடர்ந்து விற்பனைக்கு வைக்கப் பட்டிருப்பதுதான் வேதனையான விஷயம் என்றார் முகைதீன்.

ஆகையால், உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் எங்கிருந்து இந்த மருந்துகளை கொள்முதல் செய்கிறார்கள் என்பதனைக் கண்டறிய சுகாதார அமைச்சு சோதனைகளை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் இதனைச் செய்யாத பட்சத்தில், இது போன்ற கட்டுப்படுத்தப்பட்ட மருந்துகள் அடங்கிய உணவு தயாரிப்புகள் சந்தையில் விற்கப்படுவதை எவ்வாறான திடீர் சோதனைகளுக்கும் தடுத்து நிறுத்தாது.

இதனைக் கருத்தில் கொண்டு சுகாதார அமைச்சு பிரச்சனையை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். விஷ சட்டம் 1952-ஐ மிகவும் உறுதியாக சுகாதார அமைச்சு செயலுக்குக் கொண்டு வர வேண்டும் என பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் முகைதீன் அப்துல் காதீர் கேட்டுக்கொண்டார்.

முகைதீன் அப்துல் காதீர்
தலைவர்
பினாங்கு பயனீட்டாளர் சங்கம்